

உத்ப்பு : அறு

ஜீவை மாதப் பாடப்பகுதி -

இயல் : 2

கிலக்கணம் : . முதலடித்தம் சாந்மடித்தம்

இயல் : 3 :

தைய்யன் (i) கல்லியைப் போற்று

(ii) துன்பத்தை வலுவும் கல்லி (தைய்யன் திறைநிதல்)

உரைநடை : கல்லிக்கண் திறந்தவரீ

கிலக்கணம்

முதலையுத்தம் சார்வையுத்தம்

I உதாரணம் தருக:

1. முதலையுத்து மட்டுமே இடம் பெறும் தகால் ஆம்
2. ஆய்த எழுத்து இடம் பெறும் தகால் எஃகு
3. முதலையுத்து இடம் பெறாத தகால் குறு
4. ஆர் எழுத்தில்தொடர் தரும் தகால் பு
5. உயிர், மயம், ஆய்தம் இடம் பெறும் தகால் அஃது

II நிரப்புக:

1. தனிநிலை என்று அழைக்கப்படுவது ஆய்தம்
2. உயிர்மயம் எழுத்துகள் சார்வையுத்து வகையில் அடங்கும்
3. எழுத்துகள் இரண்டு வகைப்படும். அவை முதலையுத்துகள் சார்வையுத்துகள் ஆகும்.
4. உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மயம்மயவுத்துகள் பதினாடும் சேர்ந்து முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்
5. பிற எழுத்துகள் நொன்றுவதற்கும் கியங்குவதற்கும் முதற்காரணமாக அவை இருக்கின்றன. எனவே கியற்றா முதல் எழுத்துகள் என்பன
6. சார்வையுத்துகள் பத்து வகைப்படும்

7. முதலமுத்துகளைச் சார்ந்தும் உடம் எழுத்துகள்
சார்பெழுத்துகள்.

8. மெய் எழுத்துகளும், உயிர் எழுத்துகளும் பின்னுட
பின்னு சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.

9. நுட்பமான விலிப்புமுறை உடையது ஆய்த எழுத்து.

10. முதலமுத்தாகிய உயிரையும் மெய்யையும் சார்ந்தும்
இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து
உகையைச் சார்ந்தது.

செய்யுள் - I

கல்வியைப் போற்று

I குறுகினா :

1. கல்வியை ஏன் போற்றிக் கற்க வேண்டும்?

* அருளினை வளர்த்து அறிவைச் சீராக்கி

மயக்கத்தினை அகற்றி, அறிவுக்குத் தெளிவு
தந்து, உயிடுக்கு அநிய துணையாய் கிண்பம்

சேர்ப்பது கல்விதே ஆகும். எனவே, அதைப்
போற்றிக் கற்க வேண்டும்.

II புத்தகப் பயிற்சி : -

பக்க எண் 43-ஐ படிக்க வைத்தல்

செய்யுள் - (1) (திறனறிதல்)

துண்பத்தை வவல்லும் கல்வி.

I நிரப்புக:-

1. 'நெறி' என்னும் சொல்லின் பொருள் வழி.
2. தன்மானமில்லா கோழையுடன் சேரக்கூடாது.
3. மீத்தோர் வாந்தத்தைகளை மீறக்கூடாது.
4. இப்பாடலின் தலைப்பு துண்பத்தை வவல்லும் கல்வி.
5. எளிய தமிழில் சமீகக் கீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
6. இப்பாடலின் ஆசிரியர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
7. 'மேதைகள்' என்பதன் பொருள் அறிஞர்கள்.
8. மக்கள் கவிஞர் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

II புத்தகப் பயிற்சி:-

மக்க எண் 46 ஐ படிக்க ஹத்தல்

உரைநடை
கல்விக்கண் திறந்தவர்

I குறுவினா:-

1. காமநாசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை?

விடை: காமநாசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்:

- * மருத்துவக் கல்லூரிகள்
- * கால்நடை மருத்துவக் கல்லூரிகள்
- * பொதுநியல் கல்லூரிகள்
- * ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள்?

2. காமநாசர் முதல்வராகப் பொறுப்பேற்றதும் கல்விக்காகச் செய்த முதல் பணி யாது?

விடை: * காமநாசர் முதல்வராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகள் துவங்கி இருந்தன.

* அன்றைய உடனடியாக திறக்க ஆணையிட்டார். இதுவே காமநாசர் முதல்வராகப் பொறுப்பேற்றும் கல்விக்காக செய்த முதல் பணியாகும்.

II குறுவினா:- புத்தகத்தைப் பார்த்துப் படிக்க வைத்தல்.

III புத்தகப் பயிற்சி:-

பக்க எண் : 50 படிக்க வைத்தல்.